

காலாண்டுத் தேர்வு - 2022

நேரம் : 3.00 மணி

கணக்குப் பதிவியல்

11 - STD

தேர்வு எண்

[] [] [] [] []

மதிப்பெண்கள் : 90

(20 X 1 = 20)

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
(அ) சமூகக் கணக்கியல் (ஆ) காரியதரிசிகளின் கணக்கியல்
(இ) மேலாண்மைக் கணக்கியல் (ஈ) பொறுப்பு கணக்கியல்
2. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது
(அ) குறிப்பேடு (ஆ) இருப்பாய்வு (இ) இருப்பு நிலைக் குறிப்பு (ஈ) பேரேடு
3. நிதித் தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
(அ) கடனீந்தோர் (ஆ) பணியாளர் (இ) வாடிக்கையாளர் (ஈ) அரசு
4. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
(அ) பண மதிப்பீட்டுக் கருத்து (ஆ) அடக்கவிலை கருத்து
(இ) வணிகத்தனித்தன்மை கருத்து (ஈ) இரட்டைத்தன்மை கருத்து
5. GAAP என்பது:
(அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
(ஆ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
(இ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
(ஈ) இவற்றுள் ஏதுமில்லை
6. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
(அ) இந்திய மைய வங்கி (ஆ) இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
(இ) உச்சநீதி மன்றம் (ஈ) இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
7. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ 5,00,000 மற்றும் அதன் பொறுப்புகள் ரூ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல் _____
(அ) ரூ 1,60,000 (ஆ) ரூ 4,60,000 (இ) ரூ 1,00,000 (ஈ) ரூ 4,40,000
8. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு
(அ) பெயரளவு கணக்கு (ஆ) ஆள்சார் கணக்கு
(இ) சொத்துக்கணக்கு (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
9. இரட்டைப்பதிவு முறையில் கணக்குகளைப்பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
(அ) குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள் (ஆ) ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
(இ) ஒரே கணக்கின் இரு பக்கங்களில் (ஈ) குறைந்தபட்சம் மூன்று கணக்குகள்
10. பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
(அ) நிதி நிலைமையை அறிய (ஆ) இலாபம் அல்லது நட்டத்தை அறிய
(இ) நிதிநிலைமையும் இலாபநட்டத்தை அறிய
(ஈ) ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
11. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப்பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
(அ) கூட்டுதல் (ஆ) எடுத்தெழுதுதல் (இ) குறிப்பேட்டில் பதிதல் (ஈ) இருப்புக கட்டுதல்
12. இருப்பாய்வு என்பது ஒரு : (அ) அறிக்கை (ஆ) கணக்கு (இ) பேரேடு (ஈ) குறிப்பேடு
13. இருப்பாய்வில் பற்றுப் பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
(அ) வியாபாரகணக்கு (ஆ) வேறுபாட்டு கணக்கு (இ) அனாமத்து கணக்கு (ஈ) இதரகணக்கு
14. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது
(அ) ஆண்டு இறுதியில் (ஆ) ஒரு குறிப்பிட்ட நாளில்
(இ) ஒரு பருவகாலம் முடிந்ததும் (ஈ) இவை ஏதும் இல்லை

15. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்
(அ) ரொக்க ஏடு (ஆ) பேரேடு (இ) உரிய குறிப்பேடு (ஈ) கொள்முதல் ஏடு
16. விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
(அ) அனைத்து சரக்குகளின் விற்பனை (ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
(இ) அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
(ஈ) அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
17. எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?
(அ) தபால்செலவு மற்றும் பயணச் செலவுகள் (ஆ) மேலாளரின் ஊதியம்
(இ) அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க (ஈ) மூலப் பொருட்கள் வாங்க
18. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
(அ) எதிர்ப்பதிவு (ஆ) கூட்டுப்பதிவு (இ) ஒற்றைப்பதிவு (ஈ) சாதாரணப்பதிவு
19. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.
(அ) வங்கியரால் (ஆ) வணிகத்தால்
(இ) வணிகத்தின் கடனாளிகளால் (ஈ) வணிகத்தின் கடன்நீதோரால்
20. எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
(அ) ரொக்க ஏட்டின் படி ரொக்கப் பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் படி வங்கிப் பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(ஆ) ரொக்க ஏட்டின் படி ரொக்கப் பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படியான இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(இ) ரொக்க ஏட்டின் படி வங்கிப் பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படியான இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(ஈ) சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

II. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். (வினா எண் 30 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)

(7 X 2 = 14)

21. கணக்கியலை வரையறு.
22. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு.
23. பின்வருவற்றிற்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
(அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்
(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்
24. பின்வரும் குறிப்பேட்டுப் பதிவுகளுக்கான விளக்கக்குறிப்பு தருக
ஷியாம் என்பவரின் ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகள்

நாள்	விவரம்	பே.ப.எ.	பற்று ரூ	வரவு ரூ
2018 ஏப்ரல் 1	வங்கி க/கு ரொக்கக் க/கு (.....)	ப	3,00,000	3,00,000
2	ரொக்கக் க/கு ஷியாம் முதல் க/கு (.....)	ப	2,70,000	2,70,000

25. எடுத்தெழுதுதல் என்றால் என்ன?
26. ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?
- 27.

மாற்றுச் சீட்டின் நாள்	தவணைக் காலம்	செலுத்தற்குரிய நாள்
மார்ச் 1	2 மாதங்கள்	?
ஜூலை 1	21 மாதம்	?

28. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

29. உரிய குறிப்பேடு என்றால் என்ன?

30. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

III. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். (வினா எண் 40 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (7 x 3 = 21)

31. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

(அ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்

ரூ 3,00,000 = ரூ 80,000 + ?

(ஆ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்

? = ரூ 1,20,000 + ரூ 80,000.

32. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

33. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து ரொக்கக் கணக்கைத் தயாரிக்கவும்.

2016 ஜூன் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 1,10,000

10 கூடுதல் முதல் இட்டது 50,000

28 சொந்த செலவுக்கு எடுத்துக் கொண்டது 20,000

34. பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.

(அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை (ஆ) கடனுக்கு சரக்கு விற்பனை

(இ) கடனுக்கு சரக்கு வாங்கியது (ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த

பயன்பாட்டிற்காக எடுத்தது. (உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல்

திருப்பிய சரக்கு. (ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது

35. பின்வரும் நடவடிக்கைகளை பொன்னியின் விற்பனை ஏட்டில் பதிவு செய்யவும்.

2017 1 இடாப்பு எண் 68ன் படி, செந்திலுக்கு சரக்கு விற்பனை ரூ 20,500

ஆகஸ்டு 4 இடாப்பு எண் 74ன் படி, மாதவனுக்கு சரக்கு விற்பனை ரூ 12,800

இடாப்பு எண் 78ன் படி, கனகசபைக்கு சரக்கு விற்பனை ரூ 7,500

15 வரவுக்குறிப்பு 7ன் படி, செந்தில் திருப்பிய சரக்கு மதிப்பு ரூ 1,500 க்கு ரொக்கம்

அளிக்கப்பட வில்லை

20 செல்வத்திடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை ரூ 13,300

25 வரவுக் குறிப்பு 11ன் படி மாதவன் திருப்பிய சரக்கு ரூ 1,800- க்கு ரொக்கம்

செலுத்தப்பட வில்லை

36. 2017, மே மாதத்திற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும்

நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

1 கையிருப்பு ரொக்கம் 40,000

5 ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம் 4,000

7 கூலி ரொக்கமாகக் கொடுத்து 2,000

15 ரொக்கத்திற்கு விற்பனை செய்தது 9,000

18 கணிப்பொறி வாங்கியது 15,000

22 சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது 5,000

28 சம்பளம் டுத்தது 2,500

30 வட்டிப் பெற்றது 500

37. ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் மூன்றினை கூறவும்.

38. பின்வரும் விவரங்களிலிருந்து ஜெயக்குமார் என்பவரின் 2016 டிசம்பர் 31-ம்

நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.

(அ) ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ 7,130

(ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ரூ 1,000

(இ) வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 800

39. நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.

40. இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?

IV. அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(7X5=35)

41. அ. ஜெயசீலி என்னும் தனிவணிகர் ஒரு பலசரக்கு கடையினை நடத்தி வருகிறார். 2018, ஜனவரியில் அக்கடையின் நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	ரூ 80,000
3 வங்கியில் செலுத்திய ரொக்கம்	40,000
6 ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது	5,000
10 லிப்டன் நிறுவனத்திடமிருந்து சரக்குகளை கொள்முதல் செய்தது	10,000
15 ஜாய் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்குது	11,000
(அல்லது)	

ஆ. பின்வரும் நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்.

2016 ஜன 1. ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	10,000
5 வங்கியில் செலுத்தியது	5,000
7 ராம் என்பவரிடமிருந்து சரக்குகளை ரொக்கத்திற்கு வாங்கியது	1,000

42. அ. ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

(i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	ரூ 80,000
(ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது	ரூ 10,000
(iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது	ரூ 6,000
(iv) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	ரூ 2,000
(v) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது	ரூ 500
(அல்லது)	

ஆ. மேரி என்ற அரிசி வியாபாரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறார். அவருடைய குறிப்பேட்டில் 2018 மார்ச் மாதத்திற்கான நடவடிக்கைகளை பதிவு செய்க.

2 இணைய வங்கி மூலமாக மின்கட்டணம் செலுத்தியது	500
4 சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்த அரிசி மூட்டைகள் மதிப்பு	1,000
5 விளம்பரக்கட்டணம் செலுத்தியது	2,000
6 மனோ என்பவருக்கு சரக்கு கடனுக்கு விற்குது	20,000
8 மனோவிடமிருந்து பெற வேண்டிய தொகை மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக பணம் பெறப்பட்டது.	

43. அ. 2017, ஏப்ரல் 1 அன்று குமரன் என்பவரது ஏடுகளில் பின்வரும் இருப்புகள் இருந்தன.

சொத்துகள்: ரொக்கம் ரூ 1,00,000; சரக்கிருப்பு ரூ 40,000; ரோஹித் என்பவரிடமிருந்து தொகை பெறவேண்டியது ரூ 10,000; அறைகலன் ரூ 10,000; பொறுப்புகள் : அனுஷ் என்பவருக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ 40,000; குமரன் முதல் கணக்கு ரூ 1,20,000 மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடக்கப் பதிவுகளை பேரேட்டில் எடுத்தெழுதுக.

(அல்லது)

ஆ. ரஹீம் என்பவரின் முப்பத்தி ரொக்க எட்டை பின்வரும் விவரங்களிலிருந்து தயாரிக்கவும்.

2017 பிப்ரவரி 1 கையிருப்பு ரொக்கம்	25,000
வங்கி ரொக்கம்	10,000
5 தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக காசோலை மூலம் வாங்கியது	8,000
6 ரொக்கம் செலுத்தி சரக்கு வாங்கியது	9,000
8 டேனியலிடமிருந்து பெற்ற ரொக்கம்	9,900
வங்கி அவருக்கு அளித்த தள்ளுபடி	100
10 சரக்குகளை விற்குது பெற்ற காசோலையை வங்கியில் செலுத்தியது	40,000

- 13 போக்குவரத்துச் செலவுகளை ரொக்கமாகச் செலுத்தியது 5,000
 14 அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது 20,000
 44. அபாய என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2016 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.

கு		கு	
சுருக்கம்	7,000	பெறுகத்தக்க மாற்றச்சீட்டு	7,000
புதிய கடனாகிகள்	6,400	புதிய கடனாகிகள்	11,800
சுருக்கம்	6,800	முதல்	25,000
வரலாற்றுடன்	200	கொள்முதல்	45,000
கொடுக்கக் கருகிருப்பது	15,400	விற்பனை	50,000

(அல்லது)

ஆ. பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:

2017 மார்ச் 1மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 20 நாற்காலிகள் ஒன்று ரூ 450 வீதம் 2 மேசைகள் ஒன்று ரூ 1,000 வீதம் இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குகமார்ச் 6வேலூர், வெல்கம் அறைகலன் நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது 2 அலமாரிகள் ஒன்று ரூ 2,000 வீதம்மார்ச் 7இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 2 மரநாற்காலிகள் ஒன்று ரூ 500 வீதம் 10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ 200 வீதம் இதற்கு, வண்டிக் கட்டணம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் ரூ 150மார்ச் 20 அடையாறு, ஆனந்தன் நிறுவனத்திடமிருந்து அலுவலகப் பயன்பாட்டிற்காக இரண்டு கணினிப்பொறிகள் ஒன்று ரூ 15,550 வீதம் கடனுக்கு வாங்கியது.மார்ச் 21காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 10 நாற்காலிகள் ஒன்று ரூ 750 வீதம் 15 இரும்பு அலமாரிகள் ஒன்று ரூ 1,500 வீதம் இதற்கு, கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் ரூ 250 இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குகமார்ச் 25சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து 2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ 7,750 வீதம் அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது

45. அ. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு 2017 ஏப்ரல் மாதத்திற்கான சந்தோஷ ஆடையகத்தின் கொள்முதல் ஏடு மற்றும் விற்பனை ஏடு தயார் செய்க.

2017 மார்ச் 1	மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 20 நாற்காலிகள் ஒன்று ரூ 450 வீதம் 2 மேசைகள் ஒன்று ரூ 1,000 வீதம் இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக
மார்ச் 6	வேலூர், வெல்கம் அறைகலன் நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது 2 அலமாரிகள் ஒன்று ரூ 2,000 வீதம்
மார்ச் 7	இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 2 மரநாற்காலிகள் ஒன்று ரூ 500 வீதம் 10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ 200 வீதம் இதற்கு, வண்டிக் கட்டணம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் ரூ 150
மார்ச் 20	அடையாறு, ஆனந்தன் நிறுவனத்திடமிருந்து அலுவலகப் பயன்பாட்டிற்காக இரண்டு கணினிப்பொறிகள் ஒன்று ரூ 15,550 வீதம் கடனுக்கு வாங்கியது.
மார்ச் 21	காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 10 நாற்காலிகள் ஒன்று ரூ 750 வீதம் 15 இரும்பு அலமாரிகள் ஒன்று ரூ 1,500 வீதம் இதற்கு, கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் ரூ 250 இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக
மார்ச் 25	சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து 2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ 7,750 வீதம் அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது

(அல்லது)

ஆ. ஆனந்த் என்பவரின் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதிவு செய்யவும்.

2017 டிசம்பர்

1 கைவச ரொக்கம்	ரூ 19,500
4 ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை	32,000
5 காந்தியிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது	20,000
9 கோபுவிடம் பெற்றது	11,800
அவருக்கு அளித்த தள்ளுபடி	200
15 மின் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது	12,500

- 17 ரொக்கம் செலுத்தி கணிப்பொறி மற்றும் அதன் இதர பாகங்களை வாங்கியது 16,800
- 25 காந்திக்கு ரூ 19,700 செலுத்தி அவர் கணக்கு முழுவதையும் தீர்த்துக் கொண்டது
- 28 திருவேங்கடத்திடம் ரொக்கம் பெற்றது 8,900
- அவருக்கு அளித்த தள்ளுபடி 100
- 30 வியாபார செலவுகளை ரொக்கமாகச் செலுத்தியது 3,500
46. அ. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து முன்பண மீட்டி முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.
- 2017 ஜூலை
- 1 காசாளரிடமிருந்து முன்பணம் பெற்றது 2,000
- 7 மடல் ஏடு மற்றும் பதிவேடுகள் வாங்கியது 100
- 8 வெள்ளைத் தாள்கள் வாங்கியது 50
- 10 ஆட்டோ ரிக் ஷாகட்டணம் கொடுத்தது 200
- 15 கூலி கொடுத்தது 300
- 18 தபால் செலவுகள் செய்தது 100
- 21 எழுது பொருள்கள் வாங்கியது 450
- 23 தேநீர் செலவுகள் செய்தது 60
- 25 துரித அஞ்சல் செலவு செய்தது 150
- 27 சிற்றுண்டி செலவுகள் செய்தது 250
- 31 ஏற்றிச் செல் செலவுகள் செய்தது 150
- (அல்லது)

ஆ. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்க.

விவரம்	ரூ
(i) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று	10,000
(ii) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது	5,000
(iii) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது	1,000
(iv) வங்கி வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது	500
(v) வங்கி பற்று வைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி	1,000
(vi) வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை	300

47. அ. 2018 மார்ச் 31 -ஆம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து ரொக்க ஏட்டின் படியான இருப்பினைக்கண்டறிக.

விவரம்	ரூ
வங்கி அறிக்கையின் படியான வங்கி இருப்பு	15,000
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது	2,500
வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	250
வங்கியால் பற்று செய்யப்பட்ட வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	500
நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனையும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	300
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது	900

ஆ. கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப் பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக:

- (i) வெளித் தூக்குக்கூலி (ii) உள் தூக்குக்கூலி (iii) விற்பனை
- (iv) கொள்முதல் (v) வாராக்கடன் (vi) எடுப்புகள்
- (vii) வட்டிப் பெற்றது (viii) தள்ளுபடிப்பெற்றது (ix) முதல்
- (x) விற்பனைத் திருப்பம்.